

புத்திரம்
புயரம்

ஐஜிட்டல் குடியரிமை

இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவத்தின் (NCEASL) MinorMatters பிரிவின் முயற்சியினால் மார்ச் 2020 பிரசுரிக்கப்பட்டது

நிதி உதவி

இலங்கை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்

<http://www.lk.undp.org/>

இவ்வெளியீட்டினை Creative Commons Attribution-ShareAlike 3.0 IGO (CC-BY-SA 3.0 IGO) னுமதிப்பத்திரத்தின் கீழ் அணுகுவதற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. (<http://creativecommons.org/licenses/by-sa/3.0/igo/>)

கதை மற்றும் வடிவமைப்பு:

இன்ஸ்பீரியா இன்டர்நெஷனல் (பிரைவேட்) லிமிடெட்

தொலைபேசி: +94 777 466346

மின்னஞ்சல்: inzperia.creations@gmail.com

இணையத்தளம்: www.inzperia.com


இரண்டு படிமுறைகள்







டிஜிட்டல் பாதுகாப்பு


அறிமுகம்

ஏதேனும் டிஜிட்டல் சாதனத்தினை நாங்கள் பயன்படுத்தும் போது எங்களது குடும்பங்கள் சார்ந்த முக்கியமான தகவல்களை உள்நுழைக்கிறோம். இது ஆக்கபூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களையும் கொண்டிருக்கக் கூடும். எங்களது தரவுகள் மற்றும் சாதனத்தினை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது. எல்லோரும் இணைகிற ஒரு இடமாக வலைத்தளம் காணப்படுவதால் அதனது பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எங்களது இணைய பாதுகாப்பு தொடர்பாக எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு என்பன குழப்பமான விடயங்களல்ல. புது அச்சுறுத்தல்கள் விசேடமாக இணையத்தில் ஏற்படக்கூடியதால் எமது டிஜிட்டல் அமைப்புகள் பாதுகாப்பாக உள்ளனவா என அடிக்கடி பரிசோதித்தல் முக்கியமாகும்.












மேலும், வலுவான, இலகுவில்
மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத
கடவுச்சொற்களை சேர்க்க நினைவில்
கொள்ளுங்கள்.



வேற என்ன என்ன
செய்யனும்?



- சமூக ஊடக சுய விவரங்களில் பாதுகாப்பு அமைப்புக்களை புதுப்பிப்பதை உறுதி செய்தல்.
- தனிப்பட்ட தகவல்களை இணையத்தளத்தில் பகிரும் பொது எச்சரிக்கையுடன் செயற்படுத்தல்.
- உங்கள் சாதனங்களை கவனமாக, பாதுகாப்பற்ற வலையதளங்களிலிருந்து விலகி இருத்தல்.
- வைரஸ் தடுப்பு மென்பொருள் பாவித்தல், தவறாமல் புதுப்பித்தல்.
- உங்கள் சாதனங்களை பாதுகாப்பற்ற வலைத்தளங்களிலிருந்து விலக்குதல்

கற்றுக் கொண்ட பாடங்கள்

- » வலிமையான கடவுச் சொற்கள் எங்களது கணக்கினைப் பாதுகாக்க அவசியம்
- » **Two-factor authentication** முறையினை உபயோகித்தல். இது என்னவெனில் உங்களது தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி தொடர்பாக ரகசிய இலக்கம் மேலதிகமாகக் கேட்கப்படும்.
- » **Apps** களின் பாதுகாப்பு அமைப்புகளை **update** செய்து கொள்ளல்.
- » தனிப்பட்ட தகவல்களை **online** இல் பகிரும்போது கவனமாக செயற்படல்.
- » பாதுகாப்பற்ற வலைத்தளங்கள் தொடர்பாக அவதானமாக செயற்படல்.
- » தெரியாத வலைத்தளங்களில் இருந்து மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் போது அவதானமாக செயற்படல்.
- » **Virus** தடுப்புக்களைப் பயன்படுத்தல்.

பொய்யான செய்தி



பொய்யான செய்தி

அறிமுகம்


டிஜிட்டல் அறிவின் (டிஜிட்டல் அமைப்புகள் குறித்த அறிவு) முக்கியமான விடயம் தகவலைத் தேடுவது மட்டுமல்ல தகவலது உண்மையான தன்மையையும் அதன் மூலத்தையும் அறிந்து கொள்வதாகும்.


பொய்யான செய்தி என்பது ஒரு பிரபலமான சொல். இது பல்வேறு வழிகளில் காணப்படலாம்

- » தவறான தகவல்கள் (வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்கள்)
- » பிழையான தகவல்கள் (தெரியாமல் பரப்பப்படுவன)
- » தீய தகவல்கள் (சமூகத்தில் தீங்கு ஏற்படுத்துவதற்கென பரப்பப்படும் பொய்கள்)

பொய்யான செய்திகள் இவ் 21 ஆம் நூற்றாண்டில் பரப்பப்படுகின்றனவாக அமைய சமூக வலைத்தளங்களும் வழியமைக்கின்றன. இவை சமூக வன்முறைகளுக்கு வித்திடுவனவாகவும் அமைந்து விடுகின்றது.











கற்றுக் கொண்ட பாடங்கள்

பொய்யான செய்தியை அடையாளம் காண சில வழிமுறைகள்

- » ஞானமற்ற செய்திகள் தொடர்பில் கவனமாக இருத்தல்.
- » செய்தியை வெளியிட்ட செய்தித் தளம் தொடர்பாக கவனம் செலுத்தல்.
- » பொய்யான செய்தித் தளம் தொடர்பில் கவனமாக இருத்தல்.
- » கதையுடன் ஒத்துப்போகாத தலைப்புகள் தொடர்பில் கவனமாக இருத்தல்.
- » வழமைக்கு மாறான சொல் தவறுகள்
- » கோபத்தினை உண்டு பண்ணக் கூடிய தலைப்புகள் தொடர்பில் அவதானமாக இருத்தல்.
- » முக்கியஸ்தர்களின் பெயர்களைப் பாவித்துப் பொய்யாகத் தயாரிக்கப்பட்ட கணக்குகளை பயன்படுத்திப் பரப்பப்படும் பொய்கள் தொடர்பில் கவனமாக இருத்தல்.
- » படத்தினை Google செய்தல்
- » சந்தேகம் இருப்பின் நீங்கள் நம்பும் மூலத்துடன் உறுதிப்படுத்தவும்



காந்தடி




இணைய பாதச் சுவடு

அறிமுகம்



ஒவ்வொரு நாளும் இணையமென்பது எம் வாழ் நாளில் தவிர்க்க முடியாதொன்றாகிறது. உங்களது பாதச் சுவடுகளை நீங்கள் இணையத்தில் விட்டுச் செல்கிறீர்கள். சமூக வலைதளத்தில் நீங்கள் இடும் பதிவுகள், skype அழைப்புகள், மின்னஞ்சல் பாவனை போன்றவற்றை செயலி பாவனைகளது வரலாறின் (history) மூலம் மற்றவர்கள் பார்க்கக் கூடும். சில கம்பனிகள் உங்களது விருப்பு வெறுப்புக்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டிட இது வழிவகுக்கும்.

<https://www.internetsociety.org/tutorials/your-digital-footprint-matters/>






அவன் தொடர்ந்து இணையதளத்தில் தவறான காற்தடத்தை பதித்து வந்தான்.







இது என்னோட கனவு.



நாங்கள் உனக்கு தெரிவிப்போம்.

நல்ல தரமான தற்குறிப்பு.

நன்றி!



இவனை சரியானவன்.

எனக்கு இவனை பிடிச்சிருக்கு.


ஆனால்...



இணையதளத்தில் தேடி பார்த்ததில் இவன் ரொம்ப தவறான காலடி தடத்தை பதித்து இருக்கிறான்.

ஓ... அப்படியா!! அப்போ இவனை மாணவ தலைவர் ஆக்க முடியாது.

இது நம் பாடசாலைக்கு நல்லது இல்ல.



இணையதளத்தில் தவறான விடயங்களை பகிர்ந்ததால் மெனூர், மாணவ தலைவர் பதவியை இழந்தான்.

நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்பவை எப்பொழுதும் மாறப்போவதில்லை.

கற்றுக் கொண்ட பாடங்கள்

பாதச் சுவடுகளை முகாமைத்துவம் செய்தல்

- » நீங்கள் நீங்களாகவே இருங்கள் ஆனால் பேசும்போது கவனமாக மரியாதையுடன் பேசுதல்.
- » தனிப்பட்ட அமைப்புகளை (privacy settings) சரிபார்த்துக் கொள்ளுதல்
- » நீங்கள் பயன்படுத்தும் தொடர்பான ஒரு பட்டியலைப் பேணல் மற்றும் பாவனையிலில்லாத கணக்குகளை அழித்தல்
- » உங்களது தகவல்களை அணுகுவோர் தொடர்பாக விழிப்புடன் இருத்தல்
- » உங்களைப்பற்றி Google செய்து பாருங்கள்- சில வேளைகளில் நீங்கள் ஆச்சரியப்படலாம்
- » நீங்கள் ஏதாவதொரு புகைப்படம், பதிவு என்பனவற்றை இணையத்தினூடாக அனுப்பும் போது எப்போதும் இணையத்தில் இருக்குமென நினைவிற் கொள்ளவும்.



புத்தகம் நல்ல வாழ்வு






டிஜிட்டல் நல்வாழ்வு

அறிமுகம்



அன்றாட வாழ்வில் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது அது எமது மன உடல் சுகாதாரத்துக்கு பாதிப்புண்டாக்காத வகையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும். அதிக நேரம் கணனிக்கு முன் அமர்வது உடல் சுகாதார கேட்டுக்கு வழிவகுக்கும்.














பார்த்தீர்களா? தவறான தோரணை யில் டிஜிட்டல் சாதனங்களுடன் பல மணி நேரம் செலவிடுவது உங்கள் கண்கள், செவிப்புலன், கழுத்து மற்றும் முதுகில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இது தூக்கம் மற்றும் உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.



கற்றுக் கொண்ட பாடங்கள்

- » போதிய வெளிச்சமுள்ள கண்கள் கூசாத ஒரு இடத்தில் உங்களது கணனிகளை வைத்துப் பாவியுங்கள். குறிப்பாக உங்கள் கண்களிலிருந்து சுமார் 20 முதல் 30 அங்குலம் (50 சென்ரி மீற்றர் முதல் 76 சென்ரி மீற்றர்) தூரத்தில் கணனியை வைத்துக் கொள்ளுங்கள்.
- » உங்களது கண்களைப் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமான அம்சமாகும். எப்பொழுதும் கண்களை மூடி மூடித் திறப்பதை மறந்து விடாதீர்கள்.
- » 20-20 முறையில் உங்களது கண்களுக்கு ஓய்வினைக் கொடுக்கவும். 20 அடி தூரத்திலுள்ள பொருளொன்றை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 விநாடிகளுக்குப் பார்ப்பதன் மூலம் கண்களுக்கு ஓய்வினைக் கொடுக்கவும்.
- » நீங்கள் உறங்கும் போது கையடக்க தொலைபேசியையோ அல்லது வேறேதாவது சாதனங்களையோ உங்களது கட்டிலிலோ அல்லது உங்களுக்கு அருகாமையிலோ வைத்துக்கொண்டு உறங்க வேண்டாம். இவை உங்களது உறக்கத்தை கலைக்கும் ஒரு விடயமாக அமைவது மாத்திரமல்லாமல் இவைகள் அனைத்தையும் நீங்கள் உறங்குவதற்கு குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பாவது அணைத்து விடுங்கள்.
- » வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் அடிக்கடி சிறு பயிற்சிகளில் ஈடுபடுங்கள். நீங்கள் படிக்கும் வேளையிலோ அல்லது வேலையில் ஈடுபடும் வேளையிலோ சிறிய வகையான உடல் அசைவுப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

சிவசூப்பர் ஃபீசுசு



கதை மற்றும் வடிவமைப்பு: பூர்னிமா மீகம்மன



கலை நிபுணர்: அகலங்க கமகே


வெறுப்புப் பேச்சு

அறிமுகம்

ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் பகிர உரிமையுடையவர்களாவர். ஏற்றுக் கொள்ளப்படாதது என்னவென்றால் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி உந்துதல் அளிப்பதனையேயாகும். இது பொதுவாக வெறுப்புப் பேச்சு எனப்படுகிறது.

வெறுப்புப் பேச்சு என்பது இணையத்திலும், சாதாரண நிகழ் வாழ்விலும் காணப்படும். ஆக்கமிகு பயனுள்ள விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அதே வேளை தீமைக்கு வழிவகுக்கும் வெறுப்புப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.





BFF

நண்பர்களே, எல்லாரும் பாதுகாப்பா இருக்கீங்களா.

ஆமா, நான் அபியோடயும் லோகனோடயும் பேசினேன்.

இது ரொம்ப கவலையானது. எல்லாரும் கவனமா இருங்க.

இது முஸ்லீம் தீவிரவாத கும்பல் ஒன்னு செய்ததா கேள்விப்பட்டேன்.

பாத்திமா, உனக்கு அவங்கள் தெரியுமா?

என்னது? இல்ல!! எனக்கு ஒன்னும் தெரியாது.

அப்போ படம் பாக்க போக முடியாது, இல்லையா?

ஆமா வீட்டு

Thumbs up icons

Safety Check






Terrorist Attack in Sri Lanka SAFETY CHECK


You appear to be in the area affected by the terrorist attacks in Sri Lanka

Are you safe ?

I'm safe

I'm not in the area





கற்றுக் கொண்ட பாடங்கள்

வெறுப்புப் பேச்சுக்கு இணையத்தில் பதிலளித்தல்

» அதனைப் பகிர வேண்டாம்

இது தவறானது. ஏனெனில் நீங்கள் பாவிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடும். உங்களையும் பிரச்சினைக்குள் தள்ளக்கூடும்.

» அதைத் தடுக்கவும் (block it)

வெறுப்புப் பேச்சுக்களை உங்களது சமூக வலைத்தள கணக்குகளில் பதிவிடுபவர்களைத் தடை செய்யவும்.

» அறிக்கையிடல் (report it)

சமூக வழிகாட்டல்களை மீறுவதாக வெறுப்புப் பேச்சு அமைகிறது.

» அறைகூவுதல் (call it out)

ஒரு பதிவின் மூலமாக நீங்கள் அதோடு ஒத்துப் போவதில்லையென தெளிவாக்கலாம்:

- ◇ பதிவினது உள்ளடக்கத்துக்கு எதிராக பேசுதல்.
- ◇ உண்மையான நிகழ்வுகளுடன் பொய்யான தகவல்களுக்கெதிராக அறைகூவுதல். நம்பத்தகுந்த மூலத்தினை (reliable source) குறிப்பிடவும்.
- ◇ அவமானப்படுத்தும் வகையில் உரத்துப் பேசுவதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையென உரிய முறையில் வெளிப்படுத்தவும்.



டிஜிட்டல்
எ.பி.பி.




டிஜிட்டல் ஈடுபாடு (Digital Activism)



அறிமுகம்

ஈடுபாடு என்பது பிரச்சினைகளை சமூக அரசியல் மாற்றங்களை கொண்டுவரும் நோக்குடன் அமைதியான முறையில் அணுகுதலாகும். எதிர்பார்க்கப்பட்ட மாற்றமானது சமூக, தேசிய அல்லது சர்வதேச ரீதியானதாக அமையலாம்.

டிஜிட்டல் ஈடுபாடு அல்லது இணைய ஈடுபாடு என்பது இணையத்தினை விழிப்புணர்வுச் செயன்முறைக்காகப் பயன்படுத்துவதாகும்.













வெள்ளம் காரணமாக பாலம் உடைந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. அரசாங்கம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. #fixthebridge





சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து கவனத்தை ஈர்க்கவும், உங்கள் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரச்சாரம் செய்யவும் உங்கள் கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையதளத்தை பயன்படுத்தலாம்.

கற்றுக் கொண்ட பாடங்கள்

வெற்றிகரமான இணைய செயற்பாட்டாளர்களால் பின்பற்றப்பட்ட சில தந்திரோபாயங்கள் சில கீழ்வருமாறு.

இணையத்தின் மூலமான மனுக்கள்:

சரியான பதில் வழங்கப்பட்டால் இது ஒரு பெரிய கருவியாகும். சில மனுக்கள் ஆயிரக் கணக்கானோரால் கையொப்பமிடப்பட்டவையாகும். இவற்றை அரசாங்கத்தினாலோ அல்லது பெரிய கம்பனிகளாலோ இலகுவாக உதாசீனப் படுத்த முடியாது.

Hashtags:

ஒரு சிறந்த hashtag ஆனது Twitter, Instagram, Facebook, Reddit மற்றும் Youtube இல் மக்களால் சரியான செய்தியைப் பெற்றுக் கொள்ளவும் பகிரப்படும் தகவலினை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் பெற்றுக்கொள்ளவும் உதவும்.

இணைய சூண்டல்
மீட்டும் வன்முறை



இணைய சுரண்டல் மற்றும் வன்முறை


அறிமுகம்


இணைய துன்புறுத்தல்களென்பது டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி ஒருவரை துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் என்பதைக் குறிக்கும். தீமையான துன்புறுத்தல் செய்யும் பழக்கவழக்கங்கள் வதந்திகளைப் பதிவிடல், அச்சுறுத்தல், அல்லது ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை அவர்களது சம்மதமின்றி இணையத்தில் பதிவிறக்கல் என்பவற்றை உள்ளடக்கும். சிலர் சமய, மொழி, அல்லது பால்நிலையின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகக் கூடும்.


இணைய துன்புறுத்தல்களால் நீங்கள் பாதிக்கப்பட்டவராயின், நீங்கள் செய்யக் கூடியன:

- » பெரியவர்களுக்குத் தெரியப்படுத்தல் (உங்களுடைய ஆசிரியர் அல்லது பெற்றோர்).
- » நீங்கள் 18 வயதுக்குக் குறைந்தவராயின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிக்கையிடல்.
- » நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராயின் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இணையக் குற்றங்களுக்குப் பொறுப்பான பிரிவிடம் அறிக்கையிடல்
- » Sri Lanka Computer Emergency and Readiness Team இற்கு அறிக்கையிடல்.

















கற்றுக் கொண்ட பாடங்கள்

- » நீங்கள் வற்புறுத்தப்பட்டால், அதனை screenshot எடுத்துக் கொள்ளவும். இது முக்கியமான ஆதாரம்.
- » நடந்த சம்பவம் பற்றிய பதிவினைப் பேணல். சொல்லப்பட்டவற்றைத் திகதி மற்றும் நேரத்துடன் எழுதிக் கொள்ளல், screenshot எடுத்தல்.

அகையாளத் தருட்டு






அடையாளத் திருட்டு

அறிமுகம்

அடையாளத் திருட்டானது இணையத்திலும், சாதாரண வாழ்விலும் இடம்பெற முடியும். அது ஒருவருடைய தகவல்களை அவர்களது சம்மதமின்றி சேகரித்து குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதைக் குறிக்கிறது. உதாரணமாக வேறொருவரது கடனட்டைகளை தகவல்களை பயன்படுத்தலும் தன்னுடையதில்லாத மற்றவர்களது பணத்தை செலவழிப்பது போன்றவையாகும்.

அடையாளத் திருட்டு பல்வேறு வழிகளில் இடம் பெறலாம், அதில் ஒரு வழி phishing. இம் முறையானது குற்றமிழைப்பவர்களால் ஒரு சட்டபூர்வமான நிறுவனமாகத் தங்களை முன்வைப்பதன் மூலம் (ஒரு வங்கி அல்லது ஒரு கம்பனி போன்று) ஒரு ஆன்லைன் கணக்குதாரரை ஏமாற்றும் நடவடிக்கை ஆகும். இது மின்னஞ்சல் அல்லது குறுஞ் செய்தியைப் பயன்படுத்திச் செய்யப்படுவதோடு நிதி நிலை தொடர்பான தகவல்களை உள்நுழைக்கும்படி கேட்பவையாக அமையும்.



அன்புள்ள திரு. இளநீர்,
வாழ்த்துக்கள்!...



https://fruitmail.com/mail/inbox

அன்புள்ள திரு. இளநீர்,
வாழ்த்துக்கள்!!!

ஒரு விசுவாசமான கூகிள் குரோம் பாவனையாளராக நீங்கள் ஒரு இலவச திறன்பேசியை (ஸ்மார்ட்போனை) பெற தோராயமாக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்.

உங்கள் பரிசைப் பெற 12.95 டொலர் தபால் கட்டணத்தை செலுத்தவும்

கட்டணத்தை இங்கு செலுத்துங்கள் : <http://chromloyalty.com>

நன்றி,
கூகிள் குரோம் லோயலிட்டி குழு

ஆஹா.. நான் ஒரு
தொலைபேசியை
வென்றிருக்கேன்

http://chromloyalty.com/Pay

CARD INFORMATION

Name on Card	K.M Thambili
Card Number	4213 4785 6316 7531
CVV	231
Expiration Date	05/06/2020

கீவீக்

SUMI




ஆஹா.. இனி உன்னோட
காசு எல்லாம் எனக்குத்தான்

http://chromloyalty.com/Pay

நன்றி.

உங்கள் கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
நாங்கள் உங்களுக்கு திறன்பேசியை அனுப்பி வைப்போம்

ஹா..ஹா..
ஹா..ஹா..



கற்றுக் கொண்ட பாடங்கள்

Phishing இற்கு எதிரான சில உபாயங்கள்

- » தனிப்பட்ட வங்கி விபரங்களை உள் நுழைக்கும்படி கேட்கும் சந்தேகத்துக்குரிய இணைய இணைப்புக்களை (URL) அணுகும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- » சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு வங்கி விபரங்கள் மற்றும் கடனட்டை விபரங்களை எப்போதும் அவதானித்தல்.
- » பணபரிமாற்றங்களுக்கு பாதுகாப்பான வலைத்தளங்களைப் பயன்படுத்துதல். பொருட்களை கொள்வனவு செய்ய கடனட்டை விபரங்களை உள்நுழைப்பதாயின், வலைத்தள மூலையில் (browser's status bar) பூட்டின் (lock) அடையாளம் காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் உங்களது விபரங்களை உள்நுழைக்க வேண்டாம்.
- » புகழ்பெற்ற நிறுவனங்கள் அதாவது வங்கி அல்லது பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்து தனிப்பட்ட விபரங்களைக் கோரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவோ அல்லது இணைப்புக்களை அழுத்தவோ வேண்டாம். குறித்த வங்கி அல்லது பல்கலைக்கழகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது தொடர்பாக கேட்கவும்.
- » பொது அறிவுடன் செயற்படவும்: "உங்களது கடனட்டைகளது தகவல்களை உள்நுழைவதன் மூலம் நிச்சயமாக பாரிசுக்கு (Paris) இலவச சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள்" போன்றவை பொய்யான ஒரு மோசடியாகும்.
- » பொது wi-fi இணை பாவிக்கும்போது தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டாம். பொது wi-fi ஆனது பாதுகாப்பு குறைந்ததும் இலகுவாக இணையத் தாக்கத்துக்குட்படக் கூடியதுமாகும்.
- » Norton Anti-Virus போன்ற கம்பனிகளிலிருந்து வருவதாக வெளிப்படுத்தும் மின்னஞ்சல் மூலமாக ஏதாவது ஒன்றினை தரவிறக்கம் (download) செய்யக் கேட்பின் அது தொடர்பாக உரிய கம்பனியைக் கேட்கவும்.



MINORMATTERS.ORG